

සභරගමුව පලාත් අධ්‍යාපන දෙපාර්තමේන්තුව
සපරකමුව මාකාණ කළුවිත තිශ්‍යෙකකළම
Subaragamuwa Provincial Department of Education

පලමු වන වාර පරීක්ෂණය - 2018
මුතලාම් තවணෙප ප්‍රිත්සේ - 2018
first Team Test - 2018

6 ගෞණීය
තරම - 06
Grade - 06

ගණීතය
කණිතම්
Mathematics

පැය දෙකයි
இரண்டு மணித்தியாலம்
Two hours

සුදු නො යොමු කළ අංක පිටපත් :

வகுப்பு :

$$(05) \quad \begin{array}{r} \text{I} \\ 170 \end{array} \quad \begin{array}{r} \text{மணி} \\ 3 \end{array} \quad \begin{array}{r} \text{නිමිතම்} \\ 40 \end{array}$$

$$+ \quad \dots \quad \dots$$

$$\hline$$

இடැවෙளියෙ நிரப்பி கூட்டுக.

ii



(புள்ளி - 03)

பிள்ளை வිෂ්වාஸ் இருந்து மேலதிக வகுப்புக்கு சென்ற நேரமும் திரும்பிவந்த நேரமும் இங்கு காட்டப்படுவன்னது.

பிள்ளை வිෂ්වාஸ் வெளியே எவ்வளவு நேரம் செலவழித்துள்ளது?

(புள்ளி - 03)

iii

கமதி ஒரு நாளைக்கு 45 நிமிடபடி 4 நாட்கள் விளையாட்டு பயிற்சியில் ஈடுப்பட்டார்.

நிமாலி ஒரு நாளைக்கு 30 நிமிடப்படி 6 நாட்கள் விளையாட்டு பயிற்சியில்

�டுப்பட்டார். இருவரும் பயிற்சியில் ஈடுப்பட்ட முழு நேரத்தின் தொடர்பு என்ன ?

iv


மனிதன் ஒருவன் சென்ற பயணத்தில் முதலாவது பகுதியை பேருந்தில் சென்றார். பேருந்தில்

சென்ற நேரத்தின் இரு மடங்கு புகையிரத்தில் சென்றார் பேருந்தில் சென்ற நேரம் ஒரு

மணித்தியாலயம் 15 நிமிடம் எனின் பயணத்திற்கு சென்ற முழு நேரத்தை காண்க


(புள்ளி - 03)

(06)



- i திசைகோலில் அம்பு குறி வடக்கு திசையை காட்டும் எனின் A , G , D, காட்டப்படும் திசைகளை குறிப்பிடுக (புள்ளி - 03)
- ii உபத்திசைகளை காட்டும் மூன்று எழுத்துகளை குறிப்பிட்டு அதன் திசைகளை பெயரிடுக. (புள்ளி - 03)
- iii வாயு மூலையில் பந்து ஒன்றையும் ஈசான மூலையில் மரம் ஒன்றையும் தென்மேற்கு திசையில் நட்சத்திரம் ஒன்றையும் வரைந்த காட்டுக. (புள்ளி - 03)

iv



A யில் இருந்து B வரை செல்லும் போது கிழக்கு திசை நோக்கி திரும்பும் என்னிக்கைக்கும் தெற்குதிசைநோக்கி திரும்பம் என்னிக்கைக்கும் இடையிலான தொடர்பு யாது ?

(புள்ளி - 03)

(07) I

A.

சவக்கார துண்டு
தர்ம சக்கரம்
முட்டை
பிங்கான்
பூரன சந்திரன்

B

வட்டவடிவம்

வட்டவடிவான பொருட்களை A தொகுதியில் தொரிவு செய்து B பகுதியுடன் இணைக்க (புள்ளி - 03)

ii





கோணவகை
கூர்ங்கோணம்
விரிகோணம்
செங்கோணம்

கோணங்களின் எண்ணிக்கை

.....
.....
.....

உருவில் காணப்படுகின்ற ஒவ்வரு கோணவகைகளின் எண்ணிக்கை இடைவெளி நிரப்புக. (புள்ளி - 03)

iii கடிகார முகத்தில் மணித்தியால் முள்ளுக்கும் நிமிட முள்ளுக்கும் இடையே செகோணம் உருவாகும் சந்தர்ப்பத்தை வரைந்து நேரத்தை குறிப்பிடுக




(புள்ளி - 03)


நேரம்.....

நேரம்.....


iv



1



2



.....

2

4

நடுவில் உருவாகிய
கோணங்களின் எண்ணிக்கை

- a. வட்ட வடிவான கடதாசி துண்டு ஒன்றை சமச்சீராக மடித்த தடவைகளின் எண்ணிக்கையும் நடுவில் மையத்தில் உருவாகியகோணங்களின் எண்ணிக்கையம் தரப்பட்ட அட்டவணையில் இடைவெளியை நிரப்புக. (புள்ளி - 02)
- b. மடித்த தடவைகளின் எண்ணிக்கைக்கும் கோணங்களின் எண்ணிக்கைக்கும் இடையிலான தொடர்பு யாது? (புள்ளி - 01)